

ஆண்டவரின் விண்ணேற்றம் பெருவிழா

முன்றாம் ஆண்டு

திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் பிரியமானவர்களே! இன்று ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழாவை திரு அவை கொண்டாடி மகிழ்கின்றது. ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா “விண்ணகமே நம் தாய்நாடு” என்ற உண்மையை நமக்கு உணர்த்தும் ஒரு உன்னதமான பெருவிழா.

“வானத்தை நிமிர்ந்து பார், முடியுமானால் விண்மீன்களை எண்ணிப் பார்” என்று தொடங்கிய இறைப்பயணம் அனைவரையும், எல்லா வழிமரபினரையும், மீட்பதற்காக இறைமகனை மண்ணகத்திற்கு அனுப்பியது. அவர் இறந்து, உயிர்த்து விண்ணகம் சென்று நமது நம்பிக்கைக்கு உயிர் தந்திருக்கின்றார். இந்த விண்ணகப் பார்வை நமது மண்ணகப் பார்வையை மாற்றாவிடில் வீண்.

நாம் அனைவரும் விண்ணகத் திருப்பயணிகள் என்றும் அதன் முன் அடையாளமாக இயேசு தன் தந்தையோடு விண்ணக மகிமையில் பங்கு கொள்வதை நாம் நம்பி ஏற்று வாழ இந்த விழா துணை செய்கின்றது. இயேசுவுக்கு விண்ணகம் புதிதல்ல, விண்ணிலிருந்து வந்தவர் விண்ணிற்குச் சென்றார். நாம் மண்ணிலிருந்து விண்ணகம் நோக்கிச் செல்ல வேண்டும் என்ற உண்மையை உணர்ந்து இக்கல்வாரிப் பலியில் இணைவோம். இயேசுவின் விண்ணக மாட்சியில் பங்குபெற முயல்வோம்.

முதல் வாசக முன்னுரை (திருத்தூதர் பணிகள் 1: 1-11)

இயேசு உயிர்த்தபின் அவர் செய்த காரியங்களையும் அவர் எவ்வாறு விண்ணகம் சென்றார் என்பதையும் அதனை நேரில் பார்த்த சாட்சியாகத் திருத்தூதர்கள் நமக்கு கூறுகிறார்கள். எனவே இறந்த இயேசு உயிருடன் இருக்கின்றார், அவரின் விண்ணேற்றம் தூய ஆவியை நமக்கு பரிசாகத் தரும் என்று கூறும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை (எபிரேயர் 9: 24-28; 10: 19-23)

இயேசு கிறிஸ்து மனித குலத்தின் பாவங்களைப் போக்க, ஒரே மாசற்ற பலியாகத் தன்னைக் கையளித்தார். அதனைக் கடவுள் ஏற்றுக் கொண்டார். எனவே அவர் விண்ணக வாழ்வில் நுழைந்தார். நம் பாவங்களைப் போக்கிடும் உன்னத பலி இயேசு ஒருவரே. அவரால் நாம் மீட்பு பெறுகிறோம் என்று கூறும் இவ்வாசகத்திற்குச் செவிகொடுப்போம்.

இறைமக்களின் மன்றாட்டுகள்

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. விண்ணக வாழ்வை எங்களுக்குக் கொடுக்க விரும்பும் எம் இறைவா!

எம் திரு அவையை வழிநடத்தும் எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் அனைவரும் தூய ஆவியின் துணையோடு செய்யும் பணிகளில் இறைமையை விதைத்து, இறையாட்சியை உருவாக்கவும், அதனால் வருகின்ற சவால்களை தூய ஆவியின் வல்லமையால் எதிர்கொள்ள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. நம்பிக்கையின் நாயகனே எம் இறைவா!

எம் நாட்டுத் தலைவர்கள் மக்களின் விருப்பங்களை உள்வாங்கி, அவர்களின் தேவைகளைக் காலத்திற்கேற்ப நிறைவேற்றி, தேவையான உரிமைகளையும், கடமைகளையும் நிறைவாய் செய்திடும் மனப்பான்மையை அவர்களுக்கு கொடுத்து வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. இயேசுவின் விண்ணேற்றத்தைக் குறித்துத் தியானிக்கும் இந்த நாளில், இயேசு இவ்வலகிற்கு வந்ததன் நோக்கத்தையும் அறிந்து, வறியவர்களுக்கு வாழ்வு கொடுக்கவும், ஏழைகளை ஆதரிக்கவும், நோயாளிகளுக்கு பாதுகாப்புக் கொடுக்கவும், முதியோர்களைப் பராமரிக்கவும், தேவையில் உள்ளோர்க்கு நம்மிடம் உள்ளதைக் கொடுத்து உதவவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. நாம் அனைவரும் வாழ்வு பெறும் பொருட்டு தம் உயிரையேத் தந்த எம் இறைவா!

உம் பலிபீடம் சூழ்ந்துள்ள நாங்கள் அனைவரும் திருமுழுக்கின் வழியாய் யாம் பெற்ற விசுவாசத்தை மற்றவர்களுக்கும் கற்றுத் தரும் வகையில் எங்கள் வாழ்வை அன்பால் அமைத்து, குடும்பங்களில் வருகின்ற பிரச்சினைகளைச் சரி செய்து கொண்டு கிறிஸ்துவைப் பறைசாற்றும் மக்களாய் வாழ அருள்புரிய இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நன்றி: அருட்சகோதரி ஷீலா FST, மேலமெஞ்சூனபுரம்.

“கடவுள் அன்பாய் இருக்கிறார்!” 1 யோவா 04: 16

மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.

info.arulvakku@gmail.com; + 91 843 802 1938; www.arulvakku.com